

IKHLASS

SINCÉRITÉ DE L'INTENTION

Se plier aux injonctions d'Allah Ta'ala uniquement pour Lui plaire

SINCÉRITÉ DE L'INTENTION

VERSETS CORANIQUES

قال الله تعالى: بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿١١٢﴾ [البقرة: ١١٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Non, mais quiconque soumet à Allah son être (suit la religion d'Allah : l'Islam) tout en faisant le bien, aura sa rétribution auprès de son Seigneur. Pour eux, nulle crainte et ils ne seront point attristés. »

(Sourate (2) Al-Baqarah/la vache, Verset 112)

وقال تعالى: وَمَا تَنْفِقُونَ إِلَّا أَنْفِقَاءً وَجْهَ اللَّهِ [البقرة: ٢٧٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et vous ne dépensez que pour la recherche de la Face d'Allah. »

(Sourate (2) Al-Baqarah/la vache, Verset 272)

وقال تعالى: وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ ﴿١٤٥﴾ [آل عمران: ١٤٥]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Quiconque veut la récompense (pour ses bonnes actions) d'ici-bas, Nous lui en donnons. Quiconque veut la récompense de l'Au-delà, Nous lui en donnons, et Nous récompenserons bientôt les reconnaissants. »

(Sourate (3) A-'Imran/la famille d'Imran, Verset 145)

وقال تعالى: وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِي إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ ﴿١٤٥﴾ [الشعراء: ١٤٥]

Allah Sobhaanaho wa Ta'ala relate l'annonce de Salih 'Alayhis Salam à son peuple :

« Je ne vous demande pas de salaire pour cela (ma mission), car mon salaire n'incombe qu'au Seigneur des

mondes. »

(Sourate (26) As-Su'ara/les poètes, Verset 145)

وقال تعالى: وَمَا آتَيْتُمْ مِنْ ذَكَوْرٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ ﴿٣٩﴾

[الروم: ٣٩]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Mais ce que vous donnez comme Zakat, tout en cherchant la Face d'Allah (Sa satisfaction)... Ceux-là verront leurs [récompenses] multipliées. »

(Sourate (30) Ar-Rum/les romains, Verset 39)

وقال تعالى: وَأَدْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ [الاعراف: ٢٩].

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et invoquez-Le, sincères dans votre culte. »

(Sourate (7) Al-A'raf, Verset 29)

وقال تعالى: لَنْ يَنَالَ اللَّهُ لُحُومَهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَىٰ مِنْكُمْ [الجم: ٣٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Ni leurs chairs ni leurs sangs (les sacrifices des vaches, des chèvres ou des chameaux) n'atteindront Allah, mais ce qui L'atteint de votre part c'est la piété. »

(Sourate (22) Al-Hadjj/le pèlerinage, Verset 37)

HADITHS PROPHÉTIQUES

١- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنْ اللَّهُ لَا يَنْظُرُ إِلَى صُورِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ. رواه مسلم، باب تحريم ظلم المسلم، رقم: ٦٥٤٣

1) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « En vérité ce ne sont pas vos visages ou vos biens qu'Allah regarde, mais vos cœurs et vos actions. »

(Muslim)

Note : C'est-à-dire que le plaisir d'Allah ne repose pas sur vos apparences et vos biens, mais plutôt sur le degré de sincérité qui marque vos cœurs et vos actes.

٢- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ. وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى. فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَتَرَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ. رواه البخاري، باب

النية في الإيمان، رقم: ٦٦٨٩

2) 'Omar Ibnil Khattâb Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dire : « En vérité, les actions ne valent que par leurs intentions et chacun ne recevra que pour son intention. Celui qui émigre pour la cause d'Allah et de Son Messager, son émigration lui sera comptée comme telle, à savoir pour Allah et Son Messager. Celui qui émigre dans le but de réaliser des biens matériels ou de se marier, son émigration lui sera comptée à ce titre. » (Bukhâri)

٣- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّمَا يُعْتَبَرُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ. رواه ابن ماجه، باب النية، رقم: ٤٢٢٩

3) Abou Houraïrah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Le Jour de la Résurrection, les gens seront certes ressuscités selon leurs intentions. » (Ibn Mâdjah)

٤- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَغْزَوُ جَيْشُ الْكُفَّةِ، فَإِذَا كَانُوا بَيْدَاءَ مِنَ الْأَرْضِ يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! كَيْفَ يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَأُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُعْتَبَرُونَ عَلَى نِيَّاتِهِمْ. رواه البخاري، باب ما ذكر في الأسواق، رقم: ٢١١٨

4) 'Aïcha Raziya'llaho 'anha rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Une armée se mettra en marche pour envahir la Ka'bah. Quand elle atteindra une zone désertique, la terre engloutira sans exception tous ses effectifs, du premier au dernier. » Elle demanda alors : « Ô Rasoulallah ! Comment cela se peut-il alors qu'il y aura parmi eux des marchands et des étrangers ? » Il répondit : « Ils seront engloutis du premier au dernier puis ils seront ressuscités et jugés selon leurs intentions. » (Bukhâri)

٥- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَقَدْ تَرَكَتُمْ بِالْمَدِينَةِ أَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيرًا، وَلَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ، وَلَا قَطَعْتُمْ مِنْ وَادٍ إِلَّا وَهُمْ مَعَكُمْ فِيهِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَكَيْفَ يَكُونُونَ مَعَنَا وَهُمْ بِالْمَدِينَةِ؟ قَالَ: حَيْسَهُمُ الْعَذْرُ. رواه أبو داود، باب الرخصة في القعود من العذر، رقم: ٢٥٠٨

5) Anas Ibn Mâlik Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Vous avez laissé derrière vous à

Madinah certains qui recevront une récompense égale à la vôtre quelles que soient la route que vous eussiez empruntée, la somme d'argent que vous eussiez dépensée ou la vallée que vous eussiez traversée. » Les Sahabas demandèrent : « Ô Rasoulallah ! Comment se peut-il qu'ils soient avec nous alors qu'ils sont à Madinah ? » Il répondit : « Ils avaient l'intention de se joindre à vous mais en ont été empêchés par un cas de force majeure. » (Abou Dawoud)

٦- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا يَرَوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: إِنْ اللَّهُ عَزَّ وَجَلَّ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هَمَّ بِهَا وَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً. رواه البخارى، باب من هم بحسنة أو بسينة، رقم: ٦٤٩١

6) Ibn-'Abbas Raziyallahoh 'anhoma rapporte parmi les sentences que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a rapportées de son Seigneur 'Azza wa Djall : « Allah a instruit (les anges qui vous sont assignés) à propos des bonnes et mauvaises actions. Puis Il a clairement expliqué : « Si quelqu'un a l'intention de réaliser une bonne action mais ne passe pas à l'acte, Allah le crédite dans Son registre d'une bonne action complète. S'il a l'intention de faire une bonne action et qu'il passe à l'acte, Allah le crédite dans Son registre de dix à sept cents bonnes actions et même davantage. S'il a l'intention de commettre une mauvaise action mais s'en abstient (par crainte d'Allah), Allah porte à son actif dans Son registre une bonne action entière. S'il a l'intention de commettre une mauvaise action et qu'il passe à l'acte, Allah lui inscrit une seule mauvaise action. »

(Bukhâri)

٧- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: قَالَ رَجُلٌ: لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصَدِّقُ عَلَيَّ سَارِقٍ فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصَدِّقُ عَلَيَّ زَانِيَةً، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلَيَّ زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصَدِّقُ عَلَيَّ غَنِيٍّ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَيَّ سَارِقٍ، وَعَلَيَّ زَانِيَةٍ، وَعَلَيَّ غَنِيٍّ، فَأَتَى، فَقِيلَ لَهُ: أَمَا صَدَقْتِكَ عَلَيَّ سَارِقٍ، فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْفَفَ

عَنْ سَرِقَتِهِ، وَأَمَّا الزَّائِنَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ أَنْ يَغْتَبِرَ فَيُنْفِقَ مِمَّا أُعْطَاهُ اللَّهُ. رواه البخاري، باب إذا تصدق على غني، ١٠٠٠، رقم: ١٤٢١

7) Abou Houraïrah Raziyallahou 'anhou rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam a dit : « Un homme exprima l'intention de faire une Sadaqah (secrètement). Il sortit donc avec sa Sadaqah et la déposa dans la main d'un voleur. Le lendemain, les gens se mirent à jaser en disant qu'une Sadaqah avait été remise à un voleur. L'homme s'exclama : « Ô Allah ! Louange à Toi, je vais en fait donner une autre Sadaqah. » Puis il sortit et la déposa dans la main d'une femme adultère. Le lendemain matin, le bruit se répandit comme quoi une femme adultère avait, la veille au soir, reçue une Sadaqah. L'homme se fit la réflexion : « Ô Allah ! Louange à Toi qui m'a fait donner à mon insu une Sadaqah à une femme adultère. Je vais donner encore une aumône. » Puis il sortit avec sa Sadaqah et la plaça dans la main d'un riche. Le lendemain matin, la nouvelle d'une Sadaqah remise à un homme riche fit des gorges chaudes. L'homme s'écria alors : « Ô Allah ! Louange à Toi qui a donné à mon insu la Sadaqah à un voleur, à une femme adultère et à un riche. »

Cet homme entendit dans un songe une voix lui disant que sa Sadaqah donnée à un voleur lui enlèvera peut-être l'envie de voler ; celle faite à une femme adultère l'incitera peut-être à s'abstenir de commettre à nouveau l'adultère et celle faite au riche lui suscitera peut-être un exemple l'incitant à dépenser (en aumônes) une partie de la richesse dont Allah l'a nanti. »

(Bukhâri)

Note : C'est grâce à la sincérité de cet homme qu'Allah a accepté ses Sadaqah.

٨- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: انْطَلَقُ ثَلَاثَةَ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوْزَا الْمَيْتَ إِلَى غَارٍ فَدَخَلُوهُ، فَأَنحَدَرْتُ صَخْرَةً مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهَا الْغَارُ، فَقَالُوا: إِنَّهُ لَا يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلَّا أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اللَّهُمَّ! كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لَا أَعْبِقُ قَبْلَهُمَا أَهْلًا وَلَا مَالًا، فَتَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ أُرْخِ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غُبُوقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ، فَكْرَهْتُ أَنْ أَعْبِقَ قَبْلَهُمَا أَهْلًا أَوْ مَالًا، فَلَبِثْتُ وَالْقَدْحُ عَلَى يَدَيَّ أَنْتَظِرُ اسْتِيقَاطَهُمَا حَتَّى بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غُبُوقَهُمَا، اللَّهُمَّ! إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءً وَجْهَكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَأَنْفَرَجَتْ شَيْئًا لَا يَسْتَطِيعُونَ الْخُرُوجَ، قَالَ النَّبِيُّ ﷺ: وَقَالَ

الْآخِرُ: اللَّهُمَّ! كَانَتْ لِي بِنْتُ عَمِّ، كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَيَّ فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَأَمْتَعَتْ مِنِّي حَتَّى أَلَمْتُ بِهَا سَنَةً مِنَ السَّنِينَ، فَجَاءَ نَبِيٌّ فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا فَفَعَلَتْ، حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ: لَا أَجِلُ لَكَ أَنْ تَفْضَلَ الْحَاتِمَ إِلَّا بِحَقِّهِ، فَخَرَجْتُ مِنَ الْوُقُوعِ عَلَيْهَا فَانصَرَفْتُ عَنْهَا وَهِيَ أَحَبُّ النَّاسِ إِلَيَّ، فَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ! إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءً وَجْهَكَ فَأَفْرُخَ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ أَنَّهُمْ لَا يَسْتَطِيعُونَ الْخُرُوجَ مِنْهَا، قَالَ النَّبِيُّ ﷺ: وَقَالَ الثَّلَاثُ: اللَّهُمَّ! إِنِّي اسْتَأْجَرْتُ أَجْرَاءَ، فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ، تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ، فَخَمَرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الْأَمْزَالُ، فَجَاءَ نَبِيٌّ بَعْدَ حِينٍ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ! أَذْإِنِّي أَجْرِي، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الْإِبِلِ وَالْبَقَرِ وَالغَنَمِ وَالرَّقِيقِ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ! لَا تَسْتَهْزِئْ بِي، فَقُلْتُ: إِنِّي لَا أَسْتَهْزِئُ بِكَ، فَأَخَذَهُ كُلَّهُ فَاسْتَأْفَهُ فَلَمْ يَتْرِكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ! إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءً وَجْهَكَ فَأَفْرُخَ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوا يَمْسُحُونَ. رواه البخاري، باب من استأجر أجيرا فترك

أجره، ٠٠٠٠٠ رقم: ٢٢٧٢

8) 'Abdullah Ibn-'Omar Raziyallohu 'anhu rapporte avoir entendu Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam dire : « Trois hommes (d'un des peuples qui vous ont précédés) entreprirent un voyage et entrèrent dans une grotte pour y passer la nuit. Un rocher dégringola de la montagne et obstrua l'entrée de la grotte. Ils se dirent alors : « Il nous est impossible d'ôter ce rocher à moins d'invoquer Allah au nom de nos bonnes actions. » L'un d'eux invoqua donc : « Ô Allah ! J'avais des parents âgés et je n'ai jamais donné à boire du lait avant eux, que ce fût à mes enfants, aux membres de ma famille et aux esclaves. Un jour, m'étant éloigné pour une certaine affaire, je fus empêché de retourner avant que mes parents ne s'endorment. La perspective de donner du lait à mes enfants et aux autres membres de ma famille avant eux me répugnait. Je me tins donc auprès de mes parents jusqu'à l'aube avec dans les mains le bol de lait dans l'attente de leur réveil. Ils s'éveillèrent et ils burent alors leur part de lait du soir. Ô Allah ! Si j'ai fait cela avec l'intention de Te complaire, libère-nous de ce rocher qui nous emprisonne. » Le rocher se déplaça alors légèrement quoique insuffisamment pour qu'ils pussent sortir.

Nabi Sallallohu 'Alayhi wasallam poursuivit son récit en disant que le deuxième homme dit : « Ô Allah ! J'avais une cousine que j'aimais éperdument. Je lui faisais des propositions malhonnêtes

qu'elle a toujours repoussées. Par la suite, une année de famine survint et poussée par le besoin, elle vint me trouver. J'acceptais de lui donner alors cent vingt dinars à condition qu'elle se donnât à moi et elle accepta. Alors qu'elle était à ma merci, elle dit : « Tu ne peux franchir le seuil de la virginité que dans la légitimité du mariage ! » Je m'écartais d'elle alors que tout mon être et mon cœur la réclamaient tout en lui laissant les dinars promis. Ô Allah ! Si j'ai fait cela dans l'espoir d'obtenir Ton agrément, soulage-nous de notre infortune. » Le rocher se déplaça un peu plus, mais sans qu'ils ne pussent pour autant sortir.

Nabi Sallallaho 'Alayhi wasallam raconta que le troisième dit : « Ô Allah ! J'avais embauché à mon service des ouvriers à qui j'avais versé à chacun d'eux son salaire sauf un qui partit sans prendre son dû. J'investis donc son salaire et le fit largement fructifier. Longtemps après, il vint me voir et réclama son dû. Je lui dis alors que tout ce qu'il voyait, chameaux, moutons, bétail et esclaves, lui appartenait. » Il dit : « Ô serviteur d'Allah ! Ne te moque pas de moi. » Je lui répondis : « Je ne me moque point de toi. » Il emporta alors tous ses biens sans rien laisser. Ô Allah ! Si j'ai fait cela dans l'espoir d'obtenir Ton contentement, rends-nous la liberté. » Le rocher s'écarta et ils retrouvèrent la liberté. » (Bukhâri)

٩- عَنْ أَبِي كَبِيْشَةَ الْأَنْمَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: ثَلَاثٌ أَقْسَمُ عَلَيْهِنَّ وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ، قَالَ: مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلَا ظَلَمَ عِنْدَ مَظْلَمَةٍ صَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا، وَلَا فَتَحَ عَبْدٌ بَابَ مَسْئَلَةٍ إِلَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ - أَوْ كَلِمَةٍ نَحْوَهَا - وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ، قَالَ: إِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ: عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَعِلْمًا فَهُوَ يَتَّقِي رَبَّهُ فِيهِ وَيَصِلُ بِهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا فَهَذَا بِأَفْضَلِ الْمَنَازِلِ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالًا فَهُوَ صَادِقُ النَّيَّةِ، يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيهِ بِعَمَلِ فَلَانٍ فَهُوَ بِنَيْتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا فَهُوَ يَخْطِ فِي مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لَا يَتَّقِي فِيهِ رَبَّهُ وَلَا يَصِلُ فِيهِ رَحِمَهُ وَلَا يَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا فَهَذَا بِأَخْسَرِ الْمَنَازِلِ، وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللَّهُ مَالًا وَلَا عِلْمًا فَهُوَ يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيهِ بِعَمَلِ فَلَانٍ فَهُوَ بِنَيْتِهِ فَوَزْرُهُمَا سَوَاءٌ. رواه الترمذی وقال: هذا حديث حسن

صحيح، باب ما جاء مثل الدنيا مثل أربعة نفر، رقم: ٢٣٢٥

9) Abou Kabshah Al-Anmârî Raziya'llahou 'anhou rapporte avoir entendu Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dire : « Je jure au nom d'Allah de trois choses et je vous enseignerai ensuite quelque

sagesse. Aussi, prenez-en note ! Puis il dit : donner une Sadaqat ne diminue en rien la richesse. Si quelqu'un subit une injustice et la supporte avec patience, Allah augmente son honneur. Si quelqu'un choisit la porte de la mendicité, Allah lui ouvre la porte de la misère. Je m'en vais maintenant vous parler de sagesse, aussi soyez attentifs et enregistrez bien. Il poursuivit : le monde comprend quatre catégories de personnes. 1. Le serviteur d'Allah à qui Allah a fait don de la richesse et de la connaissance. Il craint Allah au regard de sa richesse et à travers cette connaissance il dépense d'une manière adéquate pour renforcer les relations tout en sachant qu'Allah a une part dans cette fortune. Il occupera la position la plus enviable. 2. Le serviteur d'Allah à qui Allah a octroyé une science mais pas de richesse. Or son intention est sincère quand il dit : « Si la richesse m'avait été allouée, je la dépenserais d'une manière analogue à la personne nantie et de par son intention, les deux reçoivent la même récompense. 3. Le serviteur d'Allah qu'Allah a nanti d'une fortune mais sans connaissance et qui gaspille sa richesse sans craindre nullement son Seigneur à cet égard, sans honorer les obligations des liens de parenté et en faisant fi du droit d'Allah. Il occupera la pire des positions. 4. Le serviteur d'Allah à qui Allah n'a donné ni fortune ni science et qui se dit : « Si j'avais la richesse, je la dépenserais à la manière de l'autre (troisième personne). » À cause de son intention, le fardeau pèsera aussi lourd pour les deux derniers. »

(Tirmizi)

١٠ - عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ قَالَ: كَتَبْتُ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنْ أَكْتُبَنِي إِلَى كِتَابًا تُؤَصِّبُنِي فِيهِ وَلَا تُكْثِرُنِي عَلَيَّ، قَالَ: فَكَتَبَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا إِلَى مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَلَامٌ عَلَيْكَ، أَمَا بَعْدُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «مَنْ أَلْتَمَسَ رِضَا اللَّهِ يَسْخِطِ النَّاسَ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ، وَمَنْ أَلْتَمَسَ رِضَا النَّاسِ يَسْخِطِ اللَّهَ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ» وَالسَّلَامُ عَلَيْكَ. رواه الترمذی، باب منه عاقبة من التمس رضا الناس، رقم: ٢٤١٤.

10) Un homme, résident de Madinah, rapporte que Mo'awiyah Raziyallohu 'anhu écrivit une lettre à 'Aïcha Raziyallohu 'anha en ces termes : « Avise-moi en m'écrivant quelques conseils concis. » 'Aïcha Raziyallohu 'anha lui écrivit alors cette lettre, après avoir adressé le Salam : « J'ai effectivement entendu Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam dire : Celui qui provoque la colère des gens en recherchant l'agrément d'Allah, Allah l'épargnera des méfaits de leur colère. Celui qui recherche l'agrément des gens au

prix de la colère d'Allah, Allah le livre à la merci des gens, *wassalamo 'alayk* (Que la paix d'Allah soit avec toi). » (Tirmizi)

١١- عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ

إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتِغَى بِهِ وَجْهَهُ. رواه النسائي، باب من غزا يلتمس الأجر والذكر، رقم: ٣١٤٢

11) Abou Oumâmah Al-Bâhili Raziyalloho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Allah n'accepte que les actions marquées du sceau de la sincérité pour Lui et de l'intention de Lui plaire. » (Nassâï)

١٢- عَنْ سَعْدِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّمَا يَنْصُرُ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ بِضَعْفِهَا، بِدَعْوَتِهِمْ

وَصَلَاتِهِمْ وَإِخْلَاصِهِمْ. رواه النسائي، باب الإستتصار بالضعيف، رقم: ٣١٨٠

12) Sa'd Raziyalloho 'anho rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « En vérité, Allah apporte Son aide à cette Oummah non pas en raison de ses capacités et talents mais bien grâce à ses faibles et à leurs invocations (doahs), à leurs Salat et à leur sincérité. » (Nassâï)

١٣- عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَتْلُغُ بِهِ النَّبِيُّ ﷺ قَالَ: مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَتَوَى أَنْ يَقُومَ

يُصَلِّيَ مِنَ اللَّيْلِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّى أَصْبَحَ، كُتِبَ لَهُ مَا نَوَى، وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ

عَزَّ وَجَلَّ. رواه النسائي، باب من أتى فراشه، رقم: ١٧٨٨

13) Abou Dardâ Raziyalloho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Quiconque va se coucher en faisant l'intention de se lever pendant la nuit pour offrir sa Salat, puis accablé de sommeil, ne se réveille qu'au matin, sera rétribué selon son intention et son sommeil est une aumône de la part de son Seigneur 'Azza wa Djall. » (Nassâï)

١٤- عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ كَانَتْ الدُّنْيَا

هَمَّهُ، فَزَقَّ اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتْ

الْآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللَّهُ لَهُ أَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ. رواه ابن ماجه، باب

الهم بالدنيا، رقم: ٤١٠٥

14) Zaïd Ibn-Thâbite Raziyalloho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Celui qui fait de la

viè d'ici-bas sa préoccupation majeure, Allah disperse ses activités (Il lui rend la tâche difficile), place devant lui la hantise de la pauvreté et il n'obtient finalement rien de plus que ce qui lui est prédestiné. Quant à celui dont l'intention ambitionne la vie de l'Au-delà, Allah facilite ses affaires, enrichit son cœur et ce bas-monde vient à lui en toute humilité. » (Ibn Mādjah)

١٥ - عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: ثَلَاثُ خِصَالٍ لَا يَغْلُ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ، وَمَنَاصِحَةُ آلِ الْأَمْرِ، وَالرُّزُومُ الْجَمَاعَةِ فَإِن دَعَوْهُمْ تَحِيَّطٌ مِنْ وَرَائِهِمْ. (وهو بعض الحديث) رواه ابن حبان، قال المحقق: إسناده صحيح ٢٧٠/١

15) Zaïd Ibn-Thâbite Raziya'llahô 'anho rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Il y a trois usages qui gardent le cœur du croyant libre de la rancune, de la malveillance et de la tromperie : 1) la sincérité dans les actions pour le plaisir d'Allah. 2) les bons conseils prodigués aux dirigeants. 3) se cramponner à la Djam'ate (communauté) Musulmane, car les invocations de ses fidèles intègrent ceux qui la rejoignent. » (Ibn Hibbâne)

١٦ - عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: طُوبَى لِلْمُخْلِصِينَ، أُولَئِكَ مَصَابِيحُ الدُّجَى، تَنجِلِي عَنْهُمْ كُلَّ فِتْنَةٍ ظَلَمَاءَ. رواه البيهقي في شعب الإيمان ٣٤٣/٥

16) Thawbâne Raziya'llahô 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam dire : « La félicité appartient aux sincères. Car ils sont les phares qui guident dans l'obscurité et grâce à qui les maux désastreux sont écartés. » (Baïhaqui)

١٧ - عَنْ أَبِي فِرَاسٍ رَحِمَهُ اللَّهُ رَجُلٍ مِنْ أَسْلَمَ قَالَ: نَادَى رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! مَا الْإِيمَانُ؟ قَالَ: الْإِخْلَاصُ. (وهو جزء من الحديث) رواه البيهقي في شعب الإيمان ٣٤٢/٥

17) Abou Firâs Rahimahullah de la tribu d'Aslam rapporte qu'un homme demanda d'une voix forte : « Ô Rasoulallah ! Qu'est-ce que l'Imâne ? » Il répondit : « Ikhlass (la sincérité). » (Baïhaqui)

١٨ - عَنْ أَبِي أَمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: صَدَقَةُ السَّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ. (وهو طرف من الحديث) رواه الطبراني في الكبير وإسناده حسن، مجمع الزوائد ٢٩٣/٣

18) Abou Oumâmah Raziya'llahô 'anho rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « La Sadaqah anonyme apaise la

colère du Seigneur. »

(Tabarâni, Madjma-uz-Zawâid)

١٩- عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ: أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ؟ قَالَ: تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ. رواه مسلم، باب إذا أتى على

الصالح، ٠٠٠٠٠، رقم: ٦٧٢١

19) Abou Zar Raziyallahô 'anho rapporte qu'on demanda à Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam : « Que pensez-tu de l'homme qui fait une bonne action et dont les gens font l'éloge. » Il répondit : « C'est la bonne nouvelle immédiate adressée au croyant. » (Muslim)

Note : En effet, il y a de bonnes nouvelles pour le croyant au regard de l'Au-delà, toutefois il peut parfaitement recevoir également une bonne nouvelle immédiate ici-bas pourvu que son intention vise uniquement le plaisir d'Allah et non pas la recherche des éloges de la part des gens.

٢٠- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ ﷺ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ هَذِهِ الْآيَةِ: «وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ» (المؤمنون: ٦٠) قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَهْمُ الَّذِينَ يَشْرَبُونَ الْخَمْرَ وَيَسْرِقُونَ؟ قَالَ: لَا، يَا بِنْتَ الصِّدِّيقِ! وَلَكِنَّهُمْ الَّذِينَ يَصُومُونَ وَيُصَلُّونَ، وَيَتَصَدَّقُونَ وَهُمْ يَخَافُونَ أَنْ لَا يُقْبَلَ مِنْهُمْ "أُولَئِكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ". رواه الترمذی، باب ومن سورة المؤمنین، رقم: ٣١٧٥

20) 'Aïcha Raziyallahô 'anha, épouse de Nabi Sallallahô 'Alayhi wasallam, rapporte : « J'ai interrogé Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam à propos de la signification de ce verset :

وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ

« Et ceux qui donnent ce qu'ils donnent tandis que leurs cœurs sont pénétrés de crainte. »

(Al-Muminune, verset 60)

'Aïcha Raziyallahô 'anha demanda : s'agit-il de ceux qui boivent le vin et volent ? » Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam répondit : « Non, Ô fille de siddîq ! Il s'agit de ceux qui jeûnent, prient font l'aumône et craignent que leurs œuvres ne soient pas agréées. Ce sont ceux qui s'empressent vers les œuvres louables et sont les premiers à les faire. » (Tirmizi)

٢١- عَنْ سَعْدِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّيْبَانَ،

الْفَنِيَّ، الْخَفِيَّ. رواه مسلم، باب الدنيا سجن للمؤمن، رقم: ٤٣٢٢

21) Sa'd Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Allah aime certes celui de Ses serviteurs qui est pieux, désintéressé et discret. » (Muslim)

٢٢- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَوْ أَنَّ رَجُلًا عَمِلَ عَمَلًا

فِي صَخْرٍ لَا بَابَ لَهَا وَلَا كَوْرَةَ، خَرَجَ عَمَلُهُ إِلَى النَّاسِ كَأَنَّ مَا كَانَ. رواه البيهقي في شعب

الإيمان ٣٥٩/٥

22) Abou Sa'id Al-Khoudri Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Si un homme s'apprêtait à réaliser une action au sein d'un rocher hermétiquement clos, son action, qu'elle fût bonne ou mauvaise, serait connue des gens. » (Baïhaqui)

Note : vu qu'une action, quelle que soit sa nature, finira par devenir éventuellement manifeste, pourquoi alors souiller une bonne d'action par un manque de sincérité ? Et quel avantage y a-t-il pour un scélérat de dissimuler ses méfaits ? Les deux seront finalement mis à jour. (Tardjumân-us-Sounnah)

٢٣- عَنْ مَعْنِ بْنِ يَزِيدَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَاتٍ يَتَصَدَّقُ بِهَا، فَوَضَعَهَا

عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ، فَجَنَّتْ فَأَخَذَتْهَا فَأَتَيْتُهُ بِهَا، فَقَالَ: وَاللَّهِ! مَا إِلَيْكَ أَرَدْتُ، فَخَاصَمْتُهُ إِلَى

رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ: لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ! وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ! رواه البخاري، باب إذا تصدق

على ابنه وهو لا يشمر، رقم: ١٤٢٢

23) Ma'ne Ibn-Yazid Raziya'llaho 'anhoma relate que son père, Yazîd Raziya'llaho 'anho, avait économisé des dinars qu'il destinait à la charité et les remit à un homme qui se trouvait dans la Masjid (afin qu'il les distribue aux pauvres). Je me rendis à la Masjid et étant moi-même dans le besoin, je pris les dinars et revint. Mon père me dit : « Par Allah ! Ce n'était nullement mon intention que ce fût toi le bénéficiaire. » J'emmenai alors mon père auprès de Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam et lui demandai de se prononcer sur notre différend. Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dit à mon père : « Ô Yazîd ! Tu seras rétribué selon ton intention ; et quant à toi, ô Ma'ne, ce que tu as reçu, t'appartient. »

(Rukhâri)

٢٤ - عَنْ طَاوُوسٍ رَجِمَهُ اللَّهُ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي أَقِفُ الْمَوَاقِفَ أُرِيدُ وَجْهَ اللَّهِ، وَأَحِبُّ أَنْ يُرَى مَوْطِنِي، فَلَمْ يَزِدْ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ شَيْئًا حَتَّى نَزَلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ ﴿فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا﴾. تفسير ابن كثير ١١٤/٣

24) Tâous Rahimahullah rapporte qu'un homme demanda : « Ô Rasoulallah, j'aspire parfois à réaliser de bonnes actions tout en souhaitant à la fois faire plaisir à Allah et qu'on me voie. » Rasoulollahi Sallallah 'Alayhi wasallam garda le silence jusqu'à la révélation de ce verset :

فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

« Quiconque, donc, espère rencontrer son Seigneur, qu'il fasse de bonnes actions et qu'il n'associe dans son adoration aucun autre à son Seigneur. »

(Sourate Kahf/la caverne, verset 110)

(Tafsir Ibn Kathir)

Note : La forme de *shirk* (polythéisme) prohibée dans ce verset se rattache à l'ostentation. Il condamne aussi le fait de faire une bonne action destinée uniquement au plaisir d'Allah et d'y inclure un intérêt personnel car relève du *shirk* caché qui détruit l'action de l'homme.

(Tafsir Ibn Kathir)

AGIR PAR PURE SINCÉRITÉ POUR LE PLAISIR D'ALLAH DANS L'ANTICIPATION DE SES PROMESSES ET L'ESPOIR DE SES RÉCOMPENSES

HADITHS PROPHÉTIQUES

٢٥ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَرْبَعُونَ خِصْلَةً أَعْلَاهَنَّ مَنِيحَةُ الْعَنَزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخِصْلَةٍ مِنْهَا رَجَاءً لَوَائِبِهَا وَتَصْدِيقَ مَوْعِدِهَا إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ. رواه البخارى، باب فضل المنيحة، رقم: ٢٦٣١

25) 'Abdullah Ibn-'Amr Raziyallahoh 'anhoma rapporte que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Il y a quarante actions vertueuses dont la plus méritoire est le fait de prêter sa chèvre à son frère afin que ce dernier puisse profiter de son lait. Quiconque accomplit l'une de ces actions vertueuses en espérant bénéficier de la récompense qui en découle et convaincu de la réalisation de la promesse d'Allah, Allah le fera entrer au Paradis. »

(Bukhâri)

Note : Apparemment, Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam n'a pas énuméré ces quarante vertus donnant ainsi l'espoir qu'une bonne action accomplie se range parmi ces quarante actions. (Fath-ul-Bâri)
Le but recherché est que chacun accomplisse chaque action en lui donnant la qualité de l'Imane et de l'*ehtisab*, à savoir en ayant la conviction dans la réalisation des promesses d'Allah et tout en gardant à l'esprit les récompenses pour ces actions.

٢٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيْمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الْأَجْرِ بِقِيرَاطَيْنِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ. رواه البخارى، باب اتباع الجنائز من الإيمان، رقم: ٤٧

26) Abou Hourairah Raziyallahoh 'anho rapporte que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Quiconque assiste aux funérailles d'un Musulman, en ayant foi dans les promesses et la récompense d'Allah, reste jusqu'à ce que la prière funèbre soit offerte et l'inhumation achevée, retourne avec la récompense de deux *Qirâts*, chaque *Qirât* étant égale au mont Ohod. Celui qui se joint à la Salat et retourne avant l'inhumation, revient avec un

seul *Qirât*. »

(Bukhâri)

Note : un *Qirât* équivaut à un douzième de dirham. À cette époque, les salaires étaient versés aux ouvriers en termes de *Qirât*. Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a donc employé ce terme en précisant de ne pas prendre le mot *Qirât* dans son sens matériel mais que la récompense sera par rapport au *Qirat* de l' Au-delà, aussi volumineux et splendide que le Mont Ohod en comparaison avec le *Qirat* d'ici-bas.

(Ma'âriful-Hadith)

٢٧- عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: إِنَّ اللَّهَ قَالَ: يَا عِيسَى ابْنِي بَاعِثْ مِنْ بَعْدِكَ أُمَّةً إِنْ أَصَابَهُمْ مَا يُجِبُّونَ حَمْدُوا اللَّهَ، وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ اخْتَسَبُوا وَصَبَرُوا، وَلَا جِلْمَ وَلَا عِلْمَ، فَقَالَ: يَا رَبِّ كَيْفَ يَكُونُ هَذَا لَهُمْ وَلَا جِلْمَ وَلَا عِلْمَ؟ قَالَ: أُعْطِيَهُمْ مِنْ جِلْمِي وَعِلْمِي. رواه الحاكم وقال: هذا حديث صحيح على شرط البخاري ولم

يخرجاه ورواه الذهبي ٣٤٨/١

27) Abou Dardâ Raziyallahô 'anho rapporte avoir entendu Abul Qasim, Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam, dire en relatant un hadith Qoudsi qu'Allah a dit : « Ô 'Issa ! Je vais susciter après toi une nation telle que si ses fidèles reçoivent ce qu'ils aiment (bienfait et bonheur), ils remercieront Allah. Et lorsqu'ils seront confrontés à une situation qu'ils abhorrent, ils subiront avec patience dans l'espoir du plaisir et de la récompense d'Allah. Ces gens seront dépourvus de *Hilm* (indulgence et patience) et de 'Ilm (connaissance). » 'Issâ 'Alayhis Salam demanda alors : « Ô mon Seigneur ! Comment en seront-ils alors capables s'ils sont dépourvus de *Hilm* et de 'Ilm ? » Allah répondit : « Je leur accorderai le *Hilm* de Mon *Hilm* et le 'Ilm de Mon 'Ilm. »

(Mustadrak Hâkim)

٢٨- عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقُولُ اللَّهُ سُبحَانَهُ: ابْنِ آدَمَ إِنْ صَبَرْتَ وَاخْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى، لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ. رواه ابن ماجه، باب ما جاء في

الصبر على المصيبة، رقم: ١٥٩٧

28) Abou Oumâmah Raziyallahô 'anho rapporte de Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam un hadith Qoudsi disant qu'Allah Sobhaano wa Ta'ala a révélé : « Ô Fils d'Adam ! Si, suite à une perte ou à l'annonce d'une nouvelle grave, tu te montres patient et ce dans l'espoir de Ma satisfaction et de Ma récompense, Je ne Me contenterai à ton égard que du Paradis comme moindre

récompense. »

(Ibn-Mâdjah)

٢٩- عَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ. رواه البخاري، باب ما جاء أن الأعمال بالنية والحسبة، رقم: ٥٥

29) Abou Mas'oud Raziyalloho 'anho rapporte Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam disant : « Quand une personne dépense pour sa famille en anticipant le plaisir d'Allah et avec la conviction de recevoir la récompense divine, cette dépense est comptée en tant que Sadaqah. » (Bukhâri)

٣٠- عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِزَتْ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ. رواه البخاري، باب ما جاء أن الأعمال بالنية والحسبة، رقم: ٥٦

30) Sa'd Ibn-Abi Waqas Raziyalloho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Chaque fois que vous dépenserez pour plaire à Allah, vous en recevrez certes la récompense, ne serait-ce que pour une bouchée que vous portez à la bouche de votre épouse. » (Bukhâri)

٣١- عَنْ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ وَعِنْدَهُ سَعْدٌ وَأَبِي بْنُ كَعْبٍ وَمُعَاذٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ ابْنَهَا يَجُودُ بِنَفْسِهِ، فَبَعَثَ إِلَيْهَا: اللَّهُ مَا أَخَذَ، وَاللَّهِ مَا أَعْطَى، كُلُّ بِأَجَلٍ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ. رواه البخاري، باب وكان امر الله قدرا مقدورا، رقم: ٦٦٠٢

31) Ousâmah Raziyalloho 'anho rapporte qu'alors qu'il se trouvait avec Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam, un messenger, envoyé par l'une de ses filles et accompagné de Sa'd, Oubaï Ibn Ka'b et Mou'âz Raziyalloho 'anhome, se présenta et communiqua le message comme quoi son fils était à l'agonie. Il lui dicta en réponse : « À Allah appartient ce qu'Il a pris et à Allah appartient ce qu'Il a donné. Il a fixé une échéance pour toute chose aussi arme-toi de patience et espère la récompense d'Allah. » (Bukhâri)

٣٢- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَيْسَ مِنَ الْأَنْصَارِ: لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةَ مِنْ الْوَالِدِ فَتَحْتَسِبُهُ، إِلَّا دَخَلَتْ الْجَنَّةَ، فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: أَوْ اثْنَانِ؟ يَا رَسُولَ

اللَّهُ! قَالَ: أَوْ اثْنَانِ. رواه مسلم، باب فضل من يموت له ولد فيحسبه، رقم: ٦٦٩٨

32) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit aux femmes des Ansârs : « Si trois enfants de l'une d'entre vous meurent et qu'elle espère à cet égard le plaisir et la récompense d'Allah, elle entrera au Paradis. » Une femme demanda : « Et si deux de ses enfants meurent ? Ô Rasoulallah ! » Il répondit : « Même si deux de ses enfants meurent. » (Muslim)

٣٣- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ لَا يَرْضَى لِعَبْدِهِ الْمُؤْمِنِ إِذَا ذَهَبَ بِصَفِيَّتِهِ مِنْ أَهْلِ الْأَرْضِ فَصَبَرَ وَاحْتَسَبَ وَقَالَ مَا أَمْرِي بِهِ، بِثَوَابِ دُونَ الْجَنَّةِ. رواه النسائي، باب ثواب من صبر واحتسب، رقم: ١٨٧٢

33) 'Abdullah Ibn-'Amr Ibnil 'Ass Raziyallaho 'anhoma rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Quand Allah saisit l'âme d'un être cher au serviteur croyant et que ce dernier se montre patient et espère une récompense divine et prononce la formule recommandée (à savoir *Inna lillahi wa inna ilayhi raji'oune*), Allah ne se contentera pas moins du Paradis comme récompense à son égard. » (Nassâï)

٣٤- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أَخْبِرْنِي عَنِ الْجِهَادِ وَالغَزْوِ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو! إِنْ قَاتَلْتَ صَابِرًا مُحْتَسِبًا بَعَثَكَ اللَّهُ صَابِرًا مُحْتَسِبًا، وَإِنْ قَاتَلْتَ مُرَائِيًا مُكَائِرًا بَعَثَكَ اللَّهُ مُرَائِيًا مُكَائِرًا، يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو! عَلَى أَيِّ حَالٍ قَاتَلْتَ أَوْ قُتِلْتَ بَعَثَكَ اللَّهُ عَلَى تَيْكَ الْحَالِ. رواه أبو داود، باب من قاتل لتكون كلمة الله هي العليا، رقم: ٢٥١٩

34) 'Abdullah Ibn-'Amr Raziyallaho 'anhoma rapporte avoir demandé à Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam « Ô Rasoulallah ! Parle-moi du Djihâd et de *Ghazwah* ? Il dit : « Ô 'Abdullah Ibn-'Amr ! Si tu luttas en t'armant de patience et en recherchant le plaisir d'Allah et Sa récompense, Allah te ressuscitera en tant que patient qui recherche Son plaisir et anticipe Sa récompense. Par contre, si tu luttas avec ostentation et par convoitise d'une part importante du butin, Allah te ressuscitera comme un combattant plein d'ostentation et convoitant le butin. Ô 'Abdullah Ibn-'Amr, quelle que soit la manière dont tu tues ou es tué, Allah te ressuscitera dans cette condition. » (Abou Daoud)

CONDAMNATION DES ACTES OSTENTATOIRES

Condamnation des actes accomplis avec orgueil

VERSETS CORANIQUES

قال الله تعالى: وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كَسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا ﴿١٤٢﴾ [النساء: ١٤٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et lorsqu'ils se lèvent (les hypocrites) pour la Salat, ils se lèvent avec paresse et par ostentation envers les gens. À peine invoquent-ils Allah. »
(Sourate (4) An-Nisa/les femmes, Verset 142)

وقال تعالى: فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٤﴾ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾ [الماعون: ٤-٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Malheur donc à ceux qui prient tout en négligeant leur Salat, qui sont plein d'ostentation. » (Sourate (107) Al-Ma'un/l'ustensile, Versets 4-6)

Note : 'tout en négligeant leur Salat' implique offrir la Salat *Qaza* (après son temps prescrit ou en retard), ou bien distraitemment ou encore irrégulièrement ou de temps en temps. (Kashfur Rahman)

HADITHS PROPHÉTIQUES

٣٥- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يُشَارَ إِلَيْهِ بِالْأَصَابِعِ فِي دِينٍ أَوْ دُنْيَا إِلَّا مَنْ عَصَمَهُ اللَّهُ. رواه الترمذی، باب منه حديث إن لكل شيء شرة.
رقم: ٢٤٥٣

35) Anas Ibn-Mâlik Raziya'llaho 'anho rapporte que Nabi Sallallohu 'Alayhi wasallam a dit : « Il suffit à l'homme pour être mauvais d'être montré du doigt dans le domaine religieux ou matériel sauf pour celui qu'Allah protège. » (Tirmizi)

Note : 'être montré du doigt' signifie la célébrité et la célébrité est une situation dangereuse et en porte-à-faux. Car il n'est pas rare de devenir la proie de l'orgueil une fois la célébrité atteinte et y échapper relève pratiquement de l'impossible sauf pour quelques-

uns. Dans l'optique où la célébrité n'est pas intentionnelle et accordée par Allah et si Allah protège en l'occurrence par Sa Grâce quelqu'un de son égo et de Chaïtan, la célébrité ne présente alors pour cette personne aucun danger. (Mazâhir-Haquer)

٣٦- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ ﷺ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ ﷺ يَبْكِي، فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شُرْكَ، وَإِنْ مِنْ عَادَى اللَّهِ وَلِيًّا فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَلُوا، وَإِذَا حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا، فَلَوْبُهِمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءٍ مُظْلِمَةٍ. رواه ابن ماجه، باب من ترجى له السلامة من الفتن، رقم: ٣٩٨٩

36) 'Omar Ibnil Khattâb Raziyallohu 'anho rapporte qu'il se rendit à la Masdjid de Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam et y trouva Mo'âz Ibn-Djabal en train de pleurer devant la tombe de Nabi Sallallohu 'Alayhi wasallam. Il lui demanda : « Qu'est-ce qui te fais pleurer ? » Mo'âz répondit : « Une parole que j'ai entendue Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam prononcer : « Même un atome d'ostentation est certes une marque de *Shirk* (polythéisme) et quiconque adopte une attitude hostile envers un ami d'Allah, entre en guerre avec Allah. Allah aime certes ceux qui accomplissent des actions vertueuses, Le craignent et demeurent anonymes ; ceux dont on ne remarque pas l'absence et qui, lorsque présents, sont ignorés. Leurs cœurs éclairent pour eux le droit chemin et les empêchent de s'égarer dans les ténèbres de la tentation sauvegardant ainsi leur foi. » (Ibn Mâdjah)

٣٧- عَنْ مَالِكِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا ذُنْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ، بِأَفْسَدَ لَهَا مِنْ حَرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ، لِذِينِهِ. رواه الترمذى وقال: هذا حديث حسن صحيح، باب حديث: ما ذنبان جائعان أرسلتا في غنم، رقم: ٢٣٧٦

37) Mâlik Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Deux loups affamés lâchés au sein d'un troupeau de moutons ne causeraient pas plus de préjudice que cause à sa religion la convoitise d'un homme pour la richesse et les honneurs. » (Tirmizi)

٣٨- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا مُفَاجِرًا مُكَائِرًا مُرَائِيًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضَبَانُ، وَمَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا، اسْتِغْفَافًا عَنِ الْمَسْأَلَةِ، وَسَعْيًا عَلَى عِيَالِهِ، وَتَعَطُّفًا عَلَى جَارِهِ، لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ. رواه البيهقي في

شعب الإيمان ٢٩٨/٧

38) Abou Hourairah Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Celui qui recherche les gains matériels, quoique d'une manière licite, dans l'intention de se glorifier, de s'enrichir au point d'atteindre l'extravagance et de se montrer ostentatoire, rencontrera Allah qui jettera alors sur lui les foudres de Sa colère. Celui qui recherche les gains matériels d'une manière licite pour être à l'abri de la mendicité, nourrir sa famille et se comporter avec bienveillance envers ses voisins, rencontrera Allah, le Jour de la Résurrection, avec un visage aussi radiant que la pleine lune. »
(Bathaqui)

٣٩- عَنِ الْحَسَنِ رَحِمَهُ اللَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا مِنْ عَبْدٍ يَخْطُبُ خُطْبَةً إِلَّا اللَّهُ عَزَّ وَجَلَّ سَأَلَهُ عَنْهَا: مَا أَرَادَ بِهَا؟ قَالَ جَعْفَرٌ: كَانَ مَالِكُ بْنُ دِينَارٍ إِذَا حَدَّثَ هَذَا الْحَدِيثَ بَكَى حَتَّى يَنْقَطِعَ لَمْ يَقُولْ: يَخْسَبُونَ أَنَّ عَيْنِي تَقْرَأُ بِكَلَامِي عَلَيْكُمْ، فَأَنَا أَعْلَمُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ سَأَلَنِي عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ مَا أَرَدْتُ بِهِ. رواه البيهقي ٢٨٧/٢

39) Hassan Rahimahullah rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Allah 'Azza wa Djall interrogera tout serviteur d'Allah sur l'intention avec laquelle ce dernier délivrait des sermons. » Dja'far Rahimahullah rapporte : « Mâlik bin Dinar Rahimahullah pleurait à s'étrangler, puis disait : « Les gens croient que je conçois de la joie en leur adressant des sermons ! Or, je sais parfaitement qu'Allah 'Azza wa Djall m'interrogera à ce sujet le Jour de la Résurrection : « Dans quelle intention prononçais-tu ces sermons ? »
(Bathaqui)

٤٠- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ أَسْخَطَ اللَّهَ فِي رِضَى النَّاسِ سَخِطَ اللَّهُ عَلَيْهِ، وَأَسْخَطَ عَلَيْهِ مِنْ أَرْضَاءِ فِي سَخَطِهِ، وَمَنْ أَرْضَى اللَّهَ فِي سَخَطِ النَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَأَرْضَى عَنْهُ مَنْ أَسْخَطَهُ فِي رِضَاهُ حَتَّى يَرِيئَهُ وَيَرِيْنَ قَوْلَهُ وَعَمَلُهُ فِي عَيْنِهِ. رواه الطبراني ورجاله رجال الصحيح غير يحيى بن سليمان الجعفي، وقد وثقه الذهبي في آخر ترجمة يحيى بن سليمان

الجعفی، مجمع الزوائد، ۳۸۶/۱

40) Ibn-'Abbâs Raziya'llaho 'anhoma rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Celui qui provoque la colère d'Allah pour faire plaisir aux gens, Allah se fâche et suscite contre lui la colère des gens à qui il a fait plaisir en provoquant la colère d'Allah. Celui qui cause la colère des gens en recherchant la satisfaction d'Allah, Allah est satisfait de lui et Il incitera le contentement des gens qu'il aura irrités dans sa recherche du plaisir d'Allah à un point tel qu'Allah le rendra vertueux tout en embellissant ses actions et paroles à leurs yeux. »

(Tabarâni, Madjma-uz-Zawâid)

٤١ - عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله ﷺ يقول: إن أول الناس يقضى يوم القيامة عليه، رجل استشهد، فأتى به فعرفه نعمته فعرفها، قال: فما عملت فيها؟ قال: قاتلت فيك حتى استشهدت، قال: كذبت، ولكنك قاتلت لأن يقال جريء، فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار، ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن، فأتى به، فعرفه نعمته فعرفها، قال: فما عملت فيها؟ قال: تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن، قال: كذبت ولكنك تعلمت العلم ليقال عالم، وقرأت القرآن ليقال هو قارئ، فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار، ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله، فأتى به فعرفه نعمته فعرفها، قال: فما عملت فيها؟ قال: ما تركت من سبيل أحب أن ينفق فيها إلا أنفقت فيها لك، قال: كذبت، ولكنك فعلت ليقال هو جواد، فقد قيل، ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار. رواه مسلم، باب من قاتل للرياء والسمعة استحق النار.

رلم: ٤٩٢٣

41) Abou Hourairah Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Le Jour de la Résurrection, le premier homme à être jugé et condamné sera un martyr. On le sommera de se présenter. Allah lui rappellera Ses bienfaits à son égard et il les reconnaîtra. Allah Ta'ala lui demandera : « Qu'as-tu fait en reconnaissance de ces bienfaits ? » Il dira : « J'ai combattu en Ton nom jusqu'au martyr. » Allah dira : « Tu mens. Tu as combattu afin d'être traité de brave, ainsi soit-il. Allah ordonnera alors de le traîner la face contre terre et de le jeter au Feu. Puis viendra le tour d'un homme ayant acquis et enseigné la science religieuse et qui récitait le Qor'âne. Allah lui rappellera Ses bienfaits

à son égard et il les reconnaîtra. Allah Ta'ala lui demandera : « Qu'as-tu fait en reconnaissance de ces bienfaits? » Il dira : « J'ai appris et enseigné la science religieuse et j'ai lu le Qor'âne par amour pour Toi. » Allah Ta'ala lui dira : « Tu mens, tu as acquis la science et récité le Qor'âne pour qu'on dise de toi que tu es un *Qari* (lecteur du Qor'âne) et ainsi soit-il. Allah ordonnera alors de le traîner sur sa face et de le jeter au Feu. Ensuite viendra l'homme à qui Allah avait accordé la richesse. Allah Ta'ala lui rappellera Ses bienfaits à son égard et il les reconnaîtra. Allah lui demandera : « Qu'as-tu fait en reconnaissance de ces bienfaits ? » Il plaidera : « Je n'ai négligé aucun domaine pour lequel Tu aimes que l'argent soit dépensé par amour pour Toi. » Allah lui dira : « Tu mens, tu as fait cela pour qu'on dise de toi que tu es généreux, ainsi soit-il. Allah ordonnera alors de le traîner sur sa face et de le jeter au Feu. »

(Muslim)

٤٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يَنْتَفِي بِهِ وَجْهَهُ اللَّهُ، لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرَفَ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ يَغْنِي رِيحَهَا. رواه

أبو داؤد، باب في طلب العلم لعمر الله، رقم: ٣٦٦٤

42) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallah 'Alayhi wasallam a dit : « Quiconque acquit la science qui donne lieu à la recherche du plaisir d'Allah et qui ne l'apprend en fait que pour obtenir un privilège temporel, l'effluve du Paradis n'effleurera même pas ses narines le Jour de la Résurrection. »

(Abou Dawoud)

٤٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَخْرُجُ لِي آخِرَ الزَّمَانِ رِجَالٌ يَخْلُقُونَ الدُّنْيَا بِالدُّنْيَا، يَلْبَسُونَ لِلنَّاسِ جُلُودَ الضَّأْنِ مِنَ الدِّينِ، أَلَسْتُمْ أَهْلَى مِنَ السُّكَّرِ وَقُلُوبُهُمْ قُلُوبُ الدَّنَابِ، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَيْ يَفْتَرُونَ أَمْ عَلَى يَحْتَرُونَ؟ لَيْسَ حَلَفْتُ لِأَبْعَثَنَّ

عَلَى أَوْلِيكَ مِنْهُمْ فِتْنَةً تَدْعُ الْحَلِيمَ مِنْهُمْ حَيْرَانًا. رواه الترمذی، باب حديث خاتلى الدنيا بالدين

وعقوبتهم، رقم: ٢٤٠٤ الجامع الصحيح وهو سنن الترمذی، دار الباز مكة المكرمة

43) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallah 'Alayhi wasallam a dit : « Vers la fin des temps, apparaîtront des hommes tels qu'ils dissimuleront leur amour de ce bas-monde derrière la religion et seront vêtus de peau d'agneau pour faire étalage de docilité (feignant ainsi le détachement des choses temporelles). Leurs paroles seront mielleuses et plus douces que le

sucre tandis que leurs cœurs seront ceux des loups. Allah Ta'ala dira : « Se font-ils des illusions à Mon Sujet ou bien osent-ils Me provoquer ? Je jure par Moi-même de les affliger d'une manière telle que les plus intelligents parmi eux seront frappés de consternation. »

(Tirmizi)

٤٤ - عَنْ أَبِي سَعِيدٍ بْنِ أَبِي فَضَالَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِنَ الصَّحَابَةِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِذَا جَمَعَ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ، نَادَى مُنَادٍ: مَنْ كَانَ أَشْرَكَ فِي عَمَلٍ عَمِلَهُ لَهَّ أَحَدًا، فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ، فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ

الشُّرُكِ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب ومن سورة الكهف، رقم: ٢١٥٤

44) Abou Sa'id Ibn-Abi Fadhâlah Al-Ansari Raziya'llahou 'anhou rapporte avoir entendu Rasoulallahî Sallallahô 'Alayhi wasallam dire : « Lorsqu'Allah rassemblera les gens au Jour de la Résurrection, un jour dont l'avènement est inéluctable, un héraut annoncera : « Que celui qui, dans ses œuvres, associait un partenaire à Allah, aille demander la récompense à quelqu'un autre qu'Allah, car Allah est certes Celui qui n'a nullement besoin de partenaire. »

(Tirmizi)

Note : Allah étant de par son Essence d'une indépendance totale, ne tolère aucun partenariat.

٤٥ - عَنْ ابْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ آزَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَّبِعْهُ مِنَ النَّارِ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب في من يطلب بعلمه

الدنيا، رقم: ٢٦٥٥

45) 'Abdullah Ibn-'Omar Raziya'llahou 'anhoma rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Celui qui apprend une science pour un autre qu'Allah ou cherche par elle un autre qu'Allah (la célébrité, la richesse, etc...), sa demeure est dans le Feu de l'Enfer...»

(Tirmizi)

٤٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: تَعَوَّدُوا بِاللَّهِ مِنْ حُبِّ الْحَزَنِ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَمَا حُبُّ الْحَزَنِ؟ قَالَ: وَادٍ فِي جَهَنَّمَ يَتَعَوَّدُ مِنْهُ جَهَنَّمَ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! وَمَنْ يَدْخُلُهُ؟ قَالَ: الْقُرَاءُ الْمُرَاؤُونَ بِأَعْمَالِهِمْ. رواه الترمذی وقال: هذا

حديث حسن غريب، باب ما جاء في الرياء والسمعة، رقم: ٢٣٨٣

46) Abou Hourairah Raziya'llahou 'anhou rapporte que Rasoulallahî

Sallallaho 'Alayhi wasallam a dit : « Demandez refuge auprès d'Allah contre *Jubbil-Hazan* (la Fosse de la tristesse). » Les Sahabas demandèrent : « Ô Rasoulallah ! Qu'est-ce donc que *Jubbil-Hazan* ? » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam répondit : « Une vallée en Enfer contre laquelle l'Enfer demande lui-même refuge auprès d'Allah cent fois chaque jour. » Ils dirent : « Ô Rasoulallah ! Qui seront ses occupants ? » Il répondit : « Les lecteurs du Qur'âne qui vantent leurs actions. » (Tirmizi)

٤٧ - عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ : إِنَّ أَنَا سَأَلَ مِنْ أُمَّتِي سَيَتَفَقَّهُونَ فِي الدِّينِ، وَيَقْرَءُونَ الْقُرْآنَ، وَيَقُولُونَ: نَأْتِي الْأَمْرَاءَ فَنُصِيبُ مِنْ دُنْيَاهُمْ وَنَعْتَزِلُهُمْ بِدِينِنَا، وَلَا يَكُونُ ذَلِكَ، كَمَا لَا يُجْتَنَى مِنَ الْقِتَادِ إِلَّا الشَّرْكَ كَذَلِكَ لَا يُجْتَنَى مِنْ قُرْبِهِمْ إِلَّا قَالَ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ: كَأَنَّهُ يُعْنَى: الْخَطَايَا. رواه ابن ماجه، ورواه ثقات، الترغيب ١٩٦/٣

47) Ibn-'Abbâs Raziyallaho 'anhoma rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Dans un avenir proche, des fidèles de ma communauté acquerront la connaissance de la religion, réciteront le Qur'âne et diront : « Nous nous rendons auprès des émirs pour profiter de leurs biens matériels toutefois nous restons à l'écart de leur influence malfaisante grâce à notre religion. Or, il en va différemment. Comme on ne peut cueillir que des épines du tragacanth (arbre épineux), de même on ne peut glâner que des péchés en leur compagnie.» (Ibn Mâdjah, Targhib)

٤٨ - عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ نَتَذَكَّرُ الْمَسِيحَ الدَّجَالَ، فَقَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِي مِنَ الْمَسِيحِ الدَّجَالِ؟ قَالَ، قُلْنَا: بَلَى، فَقَالَ: الشَّرْكَ الْخَفِيُّ: أَنْ يَقُومَ الرَّجُلُ يُصَلِّيَ فَيَرَى صَلَاتَهُ لِمَا يَرَى مِنْ نَظَرِ رَجُلٍ. رواه ابن ماجه، باب الرياء والسمعة، رقم: ٤٢٠٤

48) Abou Sa'id Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam sortit de chez lui et nous trouva en train de parler du Dadjâl. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dit alors : « Vous dirais-je ce que je redoute pour vous plus que le Dadjâl ? » Nous dîmes : « Certes oui. » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dit : « *Shirk-ul-Khafi* (polythéisme caché), tel un homme qui se lève et offre la Salat et et s'efforce de l'offrir d'une manière parfaite car il est conscient que quelqu'un le regarde. » (Ibn Mâdjah)

٤٩ - عَنْ أَبِي بِنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: بَشِّرْ هَذِهِ الْأُمَّةَ بِالسَّنَاءِ وَالرِّفْعَةِ وَالتَّصَرُّ وَالْتَّمَكِينِ فِي الْأَرْضِ، وَمَنْ عَمِلَ مِنْهُمْ عَمَلًا آخِرَةً لِلدُّنْيَا لَمْ يَكُنْ لَهُ فِي الْآخِرَةِ نَصِيبٌ. رواه أحمد ١٣٤/٥

49) Oubai' Ibn-Ka'b Raziya'llahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Annonce à cette Oummah qu'elle aura l'honneur, la sublimité, l'aide d'Allah et la domination sur terre. Quiconque au sein de cette nation entreprend un acte relatif à l'au-delà en vue d'un profit matériel, n'aura aucune part dans la vie future. » (Musnad Ahmad)

٥٠ - عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ صَلَّى يُرَائِي فَقَدْ أَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ. (وهو بعض الحديث) رواه أحمد ١٢٦/٤

50) Shaddâd Ibn-Aws Raziya'llahu 'anhu rapporte avoir entendu Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam dire : « Quiconque offre la Salat ou jeûne ou encore donne la Sadaqah par ostentation est coupable de *Shirk*. » (Musnad Ahmad)

Note : Autrement dit lorsque les actions sont accomplies avec l'intention de parader devant les autres, cela revient à associer des partenaires à Allah. En tant que telles, ces actions ne sont plus destinées à Allah mais s'adressent plutôt aux gens. Aussi, la personne qui agit ainsi au lieu de mériter une récompense, est passible de sanction.

٥١ - عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ بَكَى، فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ؟ قَالَ: شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ يَقُولُهُ، فَذَكَرْتُهُ، فَأَبْكَانِي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: اتَّخَوْفُ عَلَيَّ أُمَّتِي الشَّرْكَ وَالشَّهْوَةَ الْخَفِيَّةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أَتَشْرِكُ أُمَّتَكَ مِنْ بَعْدِكَ؟ قَالَ: نَعَمْ، أَمَّا إِنَّهُمْ لَا يَغْبُدُونَ شَمْسًا، وَلَا قَمَرًا، وَلَا حَجْرًا، وَلَا وَتْنَا، وَلَكِنْ يُرَاوُونَ بِأَعْمَالِهِمْ، وَالشَّهْوَةَ الْخَفِيَّةَ أَنْ يُصْبِحَ أَحَدُهُمْ صَائِمًا فَتَعْرِضُ لَهُ شَهْوَةٌ مِنْ شَهْوَاتِهِ فَيَتْرَكَ صَوْمَهُ. رواه أحمد ١٢٤/٤

51) Il est rapporté que Shaddâd Ibn-Aws Raziya'llahu 'anhu se mit à pleurer. On lui demanda la raison de ses pleurs. Il répondit : « Ce sont des paroles que j'ai entendu Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam prononcer et qui, lorsque je me les remémore, me font fondre en larmes. Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : «

Je crains au plus haut point pour ma nation le *Shirk* (association de partenaires à Allah) et les passions cachées. » Shaddâd Raziya'llaho 'anho ajoute qu'il a demandé : « Ô Rasoulallah ! Tes fidèles commettront-ils l'hérésie du *Shirk* après toi ? » Il répondit : « Oui, ils n'adoreront toutefois ni soleil, ni lune, ni pierre, ni statue, mais agiront pour être vus des gens (par manque de sincérité). Et la passion cachée consiste en ce que l'un d'entre eux jeûnera et dès qu'un désir se manifestera, il rompera son jeûne (pour satisfaire son désir). »

(Musnad Ahmad)

٥٢ - عَنْ مُعَاذِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ أَقْوَامٌ إِخْوَانُ الْعَلَانِيَةِ أَعْدَاءُ السَّرِيرَةِ، لَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ! فَكَيْفَ يَكُونُ ذَلِكَ؟ قَالَ: ذَلِكَ بِرَغْبَةٍ بَعْضِهِمْ إِلَى بَعْضٍ وَرَهْبَةٍ بَعْضِهِمْ إِلَى بَعْضٍ. رواه أحمد ٢٣٥/٥

52) Mo'âz Raziya'llaho 'anho rapporte que Nabi Sallallah 'Alayhi wasallam a dit : « À la fin des temps, apparaîtront des gens qui seront des frères par la langue et ennemis par le cœur. » On lui demanda : « Ô Rasoulallah ! Comment cela se peut-il ? » Il répondit : « Ils maintiendront une amitié succincte en raison des intérêts en jeu et conséquemment à leur hostilité intérieure, ils auront peur les uns des autres. »

(Musnad Ahmad)

Note : Ou en d'autres mots, l'amitié et l'hostilité ressenties par ces gens se baseront sur des intérêts personnels et non dans le but de plaire à Allah.

٥٣ - عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا هَذَا الشِّرْكَ، فَإِنَّهُ أَخْفَى مِنْ دَيْبِ التَّمْلِ، فَقَالَ لَهُ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ: وَكَيْفَ تَنْقِيهِ وَهُوَ أَخْفَى مِنْ دَيْبِ التَّمْلِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: قُولُوا: اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ شَيْئًا نَعْلَمُهُ، وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُ. رواه أحمد ٤٠٣/٤

53) Abou Moussa Al-Ash'ari Raziya'llaho 'anho rapporte qu'un jour, Rasoulallah Sallallah 'Alayhi wasallam leur adressa un sermon : « Ô hommes, gardez-vous du *Shirk*. Car le *Shirk* est plus silencieux que les pas d'une fourmi. » Un homme lui posa cette question : « Ô Rasoulallah ! Comment éviter une chose d'une nature aussi insidieuse ? » Il conseilla la récitation de la formule suivante :

اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نُشْرِكَ شَيْئًا نَعْلَمُهُ، وَنَسْتَغْفِرُكَ لِمَا لَا نَعْلَمُ

« Ô Allah, nous cherchons refuge auprès de Toi contre le *Shirk*

dont nous sommes conscients et Te supplions de nous pardonner les actes de *Shirk* que nous commettons par ignorance et inconscience. »

(Musnad Ahmad)

٤٤٥ - عَنْ أَبِي بَرْزَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّمَا أَخْشَى عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَمَى فِي بُطُونِكُمْ وَلُزُوجِكُمْ وَمُضِلَّاتِ الْهَوَى. رواه أحمد والبخاري والطبراني في الثلاثة ورجال الصريح لأن أبا الحكم البنانى الراوى عن أبى برزة يئنه الطبرانى، فقال: عن أبى الحكم، هو على بن الحكم، وقد روى له البخارى وأصحاب السنن، مجمع الزوائد ١/٤٤٦

54) Abou Barzah Raziya'llaho 'anho rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « En vérité, je crains pour vous les désirs fallacieux du ventre, de vos parties privées et les passions qui vous mèneront droit à l'égarement. »

(Musnad Ahmad, Bazzâr, Tabarâni, Madjma-uz-Zawâid)

٥٥ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ سَمِعَ النَّاسَ بِعَمَلِهِ سَمِعَ اللَّهُ بِهِ سَامِعَ خَلْقِهِ، وَصَفَرَهُ، وَحَقَّرَهُ. رواه الطبراني فى الكبير واحد اسانيد الطبراني فى الكبير رجال الصريح، مجمع الزوائد ١/٣٨١

55) 'Abdullah Ibn-'Amr Raziya'llaho 'anhoma rapporte avoir entendu Rasoutollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Quiconque agit de façon à faire étalage de ses actes, Allah le dénonce devant toutes les créatures, le rabaisse et l'humilie aux yeux de ses compagnons. »

(Tabarâni, Madjma-uz-Zawâid)

٥٦ - عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ يَقُومُ فِي الدُّنْيَا مَقَامَ سَمْعَةٍ وَرِيَاءٍ إِلَّا سَمِعَ اللَّهُ بِهِ عَلَى رُؤُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ. رواه الطبراني وإسناده حسن، مجمع الزوائد ١/٣٨٣

56) Mo'âz Ibn-Djabal Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Le serviteur d'Allah qui accomplit une action pour la renommée et par ostentation, Allah dévoilera son intention devant toutes les créatures au Jour de la Résurrection. »

(Tabarâni, Madjma-uz-Zawâid)

٥٧ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يُؤْتَى يَوْمَ الْقِيَامَةِ بِصُحُفٍ مُخْتَمَةٍ، فَيُنْصَبُ بَيْنَ يَدَيْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى، فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَى: أَلْقُوا هَذِهِ وَأَقْبَلُوا هَذِهِ،

فَقُولُ الْمَلَائِكَةِ: وَعِزَّتِكَ وَجَلَالِكَ، مَا رَأَيْنَا إِلَّا خَيْرًا، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: إِنَّ هَذَا كَانَ لِغَيْرِ وَجْهِ، وَإِنِّي لَا أَقْبَلُ الْيَوْمَ إِلَّا مَا ابْتِغَى بِهِ وَجْهِي. (ولم يروا في رواية) فَقُولُ الْمَلَائِكَةِ: وَعِزَّتِكَ، مَا كَتَبْنَا إِلَّا مَا عَمِلَ، قَالَ: صَدَقْتُمْ، إِنَّ عَمَلَهُ كَانَ لِغَيْرِ وَجْهِ. رواه الطبراني في الأوسط بإسنادين، ورجال

أحدهما رجال الصحيح، ورواه البزار، مجمع الزوائد ١٠/٦٣٥

57) Anas Ibn-Mâlik Raziya'llahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Au Jour de la Résurrection, les registres scellés seront présentés par devant Allah Tabaraka wa Ta'ala et Allah Tabaraka wa Ta 'ala dira alors : « Rejetez ceux-ci et acceptez ceux-là ! » Les anges diront : « Par Ta Puissance et Ta Majesté ! Nous n'y voyons que du bien. » Ce à quoi Allah 'Azza wa Djall répondra : « En vérité, ces actions étaient destinées à d'autres que Moi, et Je n'accepte, aujourd'hui, que ce qui a été accompli sincèrement pour Moi. »

Selon une autre version, il est rapporté que les anges diront : « Par Ta Puissance ! Nous y avons consigné uniquement ses actions. » Allah Ta'ala dira : « Vous dites la vérité quoique ses actions ne m'étaient pas destinées. » (I'abarâni, Bazzâr, Madjma-uz-Zawâid)

٥٨- عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: وَأَمَّا الْمُهْلِكَاتُ: فَشَحُّ مَطَاعٍ، وَهَوَى مُتَّبَعٍ، وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. (وهو طرف من الحديث) رواه البزار واللفظ له والبيهقي وغيرهما وهو مروى عن جماعة من الصحابة، وأسانيده وإن كان لا يسلم شيء منها من مقال فهو بمجموعها حسن إن شاء الله تعالى، الترغيب ١/٢٨٦

58) Anas Raziya'llahu 'anhu rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Quant aux éléments ravageurs, ce sont : soumission à l'avarice, docilité envers les passions sensuelles et l'amour-propre poussant à se croire supérieur. »

(Bazzâr, Baïhaqui, Targhib)

٥٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مِنْ أَسْوَأِ النَّاسِ مَنْزِلَةً مَنْ أَذْهَبَ آخِرَتَهُ بَدْنِيَا غَيْرِهِ. رواه البيهقي في شعب الإيمان ٥/٣٥٨

59) Abou Hourairah Raziya'llahu 'anhu rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Le pire des hommes par rapport à son rang dans l'Au-delà est celui qui détruit sa vie future pour les gains terrestres des autres. » (Baïhaqui)

٦٠- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنِّي أَخُوفُ مَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ مُنَافِقٌ عَلَيْهِمُ اللِّسَانُ. رواه البيهقي في شعب الإيمان ٢/٢٨٤

60) 'Omar Ibnil-Khattâb Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Ce que je crains le plus pour cette Oummah, c'est l'hypocrite à la langue éloquente. (Baithaqui)

Note : l'hypocrite fait référence à l'imposteur (personne qui manque de sincérité) ou à un *Fasiq* (transgresseur des injonctions d'Allah)

(Mazâhir-e-Haq)

٦١- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسِ الْخَزَاعِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ قَامَ رِيَاءً وَسَمِعَةَ لَمْ يَزَلْ فِي مَقْتِ اللَّهِ حَتَّى يَجْلِسَ. تفسير ابن كثير ٣/١١٦

61) 'Abdullah Ibn-Qaïs Al-Khouzâ'i Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Celui qui se consacre à une action vertueuse par ostentation et pour devenir célèbre, il demeure la cible de la colère d'Allah aussi longtemps qu'il ne se défait pas de cette intention pernicieuse. » (Tafsîr Ibn Kathîr)

٦٢- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ لَبَسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا، أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ أَلْهَبَ فِيهِ نَارًا. رواه ابن ماجه، باب من لبس شهرة من اليباب، رقم: ٣٦٠٧

62) 'Abdullah Ibn-'Omar Raziyallaho 'anhoma rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Celui qui revêt l'habit de la célébrité en ce monde, Allah lui fera porter l'habit du déshonneur le Jour de la Résurrection et y mettra le feu. » (Ibn Mâdjah)